

Tamil Murli Quiz 02-02-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியான 4 (நான்கு) விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:

பாரதம் மீண்டும், சொர்க்கமாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்போது நாம் சொர்க்கத்திற்கு அதிபதியாகிக் கொண்டிருக்கின்றோம் என்ற மகிழ்ச்சி உள்ளாருக்கு இருக்க வேண்டும். யாருக்கு இந்த மகிழ்ச்சி இருக்கிறதோ அவர்களின் அடையாளங்கள் யாவை?

- A. ☐ அவர்களுக்கு எந்த விதமான துக்கமும் இருக்காது
- B. ☐ அவர்களின் நடத்தை மிகவும் மேன்மையானதாக இருக்கும்
- C. ☐ சதா வள்ளலாகி கொடுத்துக் கொண்டே இருப்பார்
- D. ☐ அவர்களால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியைக் கூறாமல் இருக்க முடியாது
- E. ☐ நாம் மிகப் பெரிய ஆட்கள் (லஷ்மி நாராயணன்) என்ற போதை இருக்கும்

Q.2) சரியா? தவறா?

சொர்க்கத்தின் இறை தந்தை என்று யாரை அழைத்தோமோ அவரே ஸ்தாபனை செய்வதற்காக பாரதத்தில் வந்திருக்கிறார். இந்த நற்செய்தியை அனைவருக்கும் கூறுங்கள், என்பது குழந்தைகளாகிய உங்களுக்கான கட்டளை ஆகும்

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.3) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

பாபா குழந்தைகளைத் தூதுவராக மாற்றியிருக்கிறார். இப்போது பாபா நம்மை இவ்வாறாக(தேவி, தேவதை) மாற்றுகின்றார். அதனால் மகிழ்ச்சியான அந்த செய்தியை எவ்வாறு அனைவருக்கும் கூற வேண்டுமென பாபா குறிப்பிட்டுள்ளார்?

- A. ☐ உறுதியோடு
- B. ☐ உற்சாகத்தோடு
- C. ☐ உரிமையோடு
- D. ☐ உரிமையோடு

Q.4) சரியான 3 (மூன்று) விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:

நாம் மீண்டும் அனைத்து குணங்களும் நிறைந்தவர்களாக மாறுகிறோம் என அறிகிறீர்கள். பிறகு மற்றவர்களையும் இந்த முயற்சியை செய்விக்க வேண்டும். படக் கண்காட்சிகள் மூலம் சேவை செய்வது மிகவும் நல்லது. யாருக்கு இல்லற விவகாரங்களில் பந்தனம் இல்லையோ அவர்களுக்கு சேவை செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என பாபா கூறுகிறார். யாரெல்லாம் சேவை செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார் பாபா?

- A. ☐ முதியவர்கள்
- B. ☐ விதவைகள்
- C. ☐ குமாரிகள்
- D. ☐ குமாரர்கள்
- E. ☐ மாத்தையர்கள்
- F. ☐ குழந்தைகள்

Q.5) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

நீங்கள் அனைவரையும் அறியாமை இருளில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும். சேவை செய்ய வேண்டும். இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், சிவபாபாவின் யக்ஞத்திலிருந்து சாப்பிடுகிறீர்கள், அருந்துகிறீர்கள். ஆனால், சேவை எதுவும் செய்யவில்லை என்றால் வலது கரமாக இருக்கக்கூடிய _____ நிச்சயமாக தண்டனை கொடுப்பார்

- A. ☐ பிரம்மா பாபா
- B. ☐ தர்மராஜ்
- C. ☐ தருமன்
- D. ☐ குழந்தைகள்

Q.6) சரியா? தவறா?

இச்சமயம் திருமணம் செய்து கொள்வது மிகவும் நஷ்டம். திருமணம் செய்யாமல் இருப்பதே சுதந்திரமானது. இந்த மரண உலகம் அழுக்கான உலகம். அழுதுக் கொண்டிருக்கின்றனர் என பாபா கூறுகிறார்

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.7) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

இந்த ஞானம் _____.

- A. ☐ பிராமணர்களுக்காகவே
- B. ☐ பவனமாபவர்களுக்காகவே
- C. ☐ பாரதவாசிகளுக்காகவே
- D. ☐ அனைவருக்கும் தான்

Q.8) சரியா? தவறா?

பந்தனத்தில் இருப்பவர்களுக்கு கூட வீடு வாசல் போன்றவை நினைவிற்கு வருகின்றன. சந்நியாசிகளுக்கு வீடு வாசல் போன்றவை நினைவிற்கு வருவதில்லை

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.9) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

இந்த உலகத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் எப்படி போவார்கள்.முதலில் _____ முயற்சி செய்ய வேண்டும்

- A. ☐ உயர்ந்த பதவி அடைவதற்கு
- B. ☐ தீவிரமாக
- C. ☐ நல்லமுறையில்
- D. ☐ யோகம் செய்ய

Q.10) சரியா? தவறா?

தந்தையோ ஞானக் கடல். இவருடைய ஒவ்வொரு வார்த்தையும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையதாகும். நீங்கள் உலகத்திற்கே அதிபதியாகிறீர்கள். பல கோடி மடங்கு செல்வந்தராக மாறுகிறீர்கள். இந்த ஞானத்திற்குத்தான் மகிமை இருக்கின்றது. அந்த சாஸ்திரங்களைப் படிப்பதால் ஏழையாகியிருக்கிறீர்கள்

- A. ☐ சரி
- B. ☐ தவறு